

වත්කම් හා ඇරක්ම් ප්‍රකාශය

சொத்துக்களையும் போதுமிக்களையும் வெளிப்படுத்தக்கூடும்

DECLARATION OF ASSETS AND LIABILITIES

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலங்கை சட்டத்திலுள்ள இருந்துமிடைவானுண் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலங்கை சொத்துக்கலையும் போதுபூத்தினாய்வு என்றும் உறுத்துகிறோம்.

Declaration of Assets and Liabilities Law No. I of 1973 as amended by Act No. 74 of 1986

To THE PRESIDENT

PRESIDENTIAL SECRETARIAT

GATE FACE

Carlo Miko

www.scholarlyocean.org/submit.htm

1988 අක 74 දෙන පත්‍රිකාවේ යැංශයේ පරිදි රුහිත රෝග දායාලී 1975 අක 1 දෙන විත්තා තා බැරකම්* ප්‍රකාශ කිරීමේ අතර අදාළ වින තුළත්තා ගුරුද වේත් දුක්මෙහි 2 (ආ) හෝ (ඇ) වින පැහැදිලි කිරීමේ සඳහාත්වල් අදාළ වින දිනපෑ එහිත විනෙය. මෙහෙය සඩහාත්වල් පැහැදිලි හෝ නායුලුවේ නායුලුවේ පැහැදිලි දුක්මෙහි විත්තා තා බැරකම්* උගින්ද ප්‍රකාශයක් කිරීමේ එහි පත්‍රිකා 3 වින විස්තරී පටිගෙන ඔබේ තියුණු ප්‍රතිචාර ලැබේ.

எல்ல பூங்கள் (ஏ) மையில் வர எடுத்த விரைவு (ஒ) அவரின் வசீதாக்கன் கர (பகுதி 4 விற் விடுதலை எடுத்த எல்லார்கள் இன் எல்ல பூங்களை எடுத்த 2 (ஏ) வே (ஒ) கோ (ஏ) விடுதலை எடுத்து நீண்ட நீண்ட விரைவு தீவிரமாக விடுதலை எடுத்து

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இவ்வகு சட்டத்தால் திருத்தப்பட்டதாகும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இவ்வகு சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளியிடத்தோற் கட்டப் பதில்வாட்டத்தன துணோதுவரான நிர். சட்டத்தின் 3 ஆம் பிரிவின் நியதிகளின்படி 2 (அ) அல்லது (ஆ) என்றும் விரிக்கக் குறிப்பிடுவில் குறிப்பிடப்பட்ட ஒத்தியங்களுள்ளவாறு உறுதும் * உழை வரும்பாக்கங் துணோதியினாலும், பின்னால் * ஒவ்வொருவரினாலும் சொத்துக்களையும் வெறும்புக்களையும் பற்றிய வெளியிடத்துக்கொள்ளுத் தெரியுத் தேவையிப்படுகின்ற நிர்.

கிள்ளெல்லாம்புத்துறையில் அ பாக்டீரியால் இனப்படி விட்டது ஆ பாக்டீரியால் பூத்திலிசெய்து இனப்படி குறிப்பின் 2 (அ) அவ்வது (ஆ) அல்லது (இ) என்பதில் குறிந்துரைக்கப்பட்டு தேவியன்கே அல்லது அதன் முன்னரோ (பட்டத்தின் 4 ஆம் விரிவின்பொழுதான் தோறான ஆண்டுள்ளிருக்கும்).

As a person to whom the Declaration of Assets and Liabilities Law No. 1 of 1975 as amended by Act No. 74 of 1986, applies you are required in terms of section 3 of the Law to make a declaration of the Assets and Liabilities² of yourself, your spouse and each of your children³ as on the date mentioned in Explanatory notes 1(a) or (b).

You are required to complete Part A and where relevant, Part B of this declaration and return it to (the appropriate authority in terms of section 4 of the Law) on or before the date specified in the relevant notes 2 (a) or (b) or (c).

1. ගම්පුරුන් හමු අපුස් පෙළ Name in full	ඒච්. ඩී. එම්. මහත් ප්‍රංග ප්‍රංග ප්‍රංග ප්‍රංග
2. කාර්යාලය ලිපිනය අභ්‍යවහා මුක්කම් Official Address	73/26 ප්‍රංග ප්‍රංග ප්‍රංග ප්‍රංග OFFICE OF THE CHIEF ELECTORAL COMMISSIONER, COLOMBO 5
3. ගැඳුණු උගිනය ඩුට්‍රේ මුක්කම් Private Address	16/9, ANURADHA ROAD, GELLENTHEM, K
4. පාඨමුද්‍ර/ජ්‍යෙෂ්ඨ භෞතික/ප්‍රධාන පෙළ Designation/Occupation	ඒච්. ඩී. එම්. මහත් ප්‍රංග ප්‍රංග ප්‍රංග CHIEF ELECTORAL COMMISSIONER, CHIEF ELECTORAL COMMISSIONER
5. දෙපාර්තමේන්තුව/ඇයමකය/ඇයගැලුව පක්ෂය නිශ්චාක්කන්තියේ අයවු නිශ්චාක්කන්තියේ/ ආර්ථිකත්තියේ පෙළ Name of Department/Institution/Political Party	LIMITED ප්‍රංග ප්‍රංග (C.C.P.)
6. (ආ) මායිම වැදුර 1. මාත්‍ර ගෙවනය Salary per month	Rs. 6,000.00 1. මාත්‍ර ගෙවනය Rs. 6,000.00
(ඇ) මායිම දිනක (කුළුතැබූ දැනුම කරනු ලැබූ) මාත්‍ර යාන් (කුළුතැබූ) Allowances (Specify) per month	1. මායිම දිනක (කුළුතැබූ දැනුම කරනු ලැබූ) 2. මායිම දිනක (කුළුතැබූ දැනුම කරනු ලැබූ) 3. මායිම දිනක (කුළුතැබූ දැනුම කරනු ලැබූ) 4. මායිම දිනක (කුළුතැබූ දැනුම කරනු ලැබූ)
7. විවෘත සහ ගාර්සුල/යෝම්පුරුෂයාගේ හමු නිශ්චාක්කන්තියේ තැන්තු තුළියාගේ පෙළ If married, name of spouse	එස්. ඩී. එම්. මහත් ප්‍රංග ප්‍රංග ප්‍රංග
8. ගාර්යාල/යෝම්පුරුෂයාගේ රෙක්ෂණ හමු හේ පිටි තම් යෝම්පුරුෂයාගේ හමු ගාර්යාල/යෝම්පුරුෂයාගේ රෙක්ෂණ හමු නිශ්චාක්කන්තියේ තුළියා තුළියා තුළියා තුළියා තුළියා තුළියා If spouse is employed, place of employment and salary and allowances per month	එස්. ඩී. එම්. මහත් (C.C.P.)
9. දරුවන් හේ හමු, ඔවුන්ගේ හමු ගාර්යාල/යෝම්පුරුෂයාගේ නිශ්චාක්කන්තියේ තුළියා තුළියා තුළියා තුළියා තුළියා තුළියා Names and ages of Children, if any	එස්. ඩී. එම්. මහත් (82 726-1) නිශ්චාක්කන්තියේ තුළියා

ඉඩාන්තා ප්‍රංග
නිශ්චාක්කන්තියේ තුළියා (82 726-1)

Digitized by srujanika@gmail.com

117

PART "A"

தீங் கட்டுப் பிள்ளைகளுக்கு விரும்புவதற்கு மிகவும் தீவிரமான நிலை என்று அறியப்படுகிறது.

Declaration of Assets and Liabilities as at (To be completed by all declarants).

Does anyone hold any property in trust for you, your spouse or any of your children*? If so, give full particulars, including name, extent and situation of property and date of acquisition.

10

2. ඔබ, ඔබ හරයට/යෝමුපුරුදා යෙ සිංහ අම් දරවන් කිහිපි ගැඹුදුව යම් කෙකෙක වේශ්‍යාච්‍රිත හරයන් දරයි දී එය ගැඹුදු ඇත අති මි අය දැන් දුරු දමිලුද් විස්තර යයායි.

ත්‍රි. රෘමුතු වෘත්ත්කාන්ත තුම්ස අම්වතු රෘමුතු පිළිබෑකුණු * රෘමුතු නැවත්තුම් ආකෘත්තිත රෘමුතුම් මාරුගුවනුකූල නෘමික්කන් පිළිපූඩා ගැවුත්තිරුම්කින්නිරාකා? අඩංගුවනිස්, මොලේ 1 එ කෙකුපාටුවෙකුණු මුදු බිජාම්ඩ්ස්ස්ම් තරුණ

Do you, your spouse or any of your children* hold any property in trust for anyone? If so, give full particulars as called for in 1 above.

三

3. ആധിക ടെക്സ് റിപ്പോർട്ട് ഫയൽ
സംഖ്യ: അംഗിൾ ടെക്സ് ഇഫോൺ
Income Tax file number:

4. ඔහුට, විවෘත ගැරුණටටේ/දැඩ්ලිපූරුතුයට නො පෙනෙ ගම් දුරටත්කාව් තු දැඩ්ලු කාරුයා ඉතිරිකිරීමේ බැඳුවට අනුර මූලික මැණිලු විසුද්ධියක් යම් බිජායාලු ගැනුම් (මැවත තිබුණු, ඉතිරිකිරීමේ තිබුණු, දරුවිර තිබුණු යනාදිය) විසින් තිශ්චී ඇත්තේ නැතු ලැබුවෙන් විශ්චාර්ජනයා යුතු වේ.

உமக்கு, உமது வாழ்க்கையை துவியைக்கு அடிவது உமது பிள்ளைகளுள்* என்றாலும் அதை அலுவலகச் செமிப்பு வங்கியும் தேவிய செமிப்பு வங்கியும் உட்டப் பில்லைகளில் அம்மது வெந்திராட்சியில் உள்ள ஏனையெழும் வகுக்கிலில் (தடப்புக் கணக்குகள், செமிப்புக் கணக்குகள்,

“ஏற்றுவதின் வகு வகு கீழ்க்கண மானிடங்கள் போன்றும் முகவரியில் Name and Address of Bank	இந்தி தீவிரமான வகு கணக்கு அவச்சிதிருப்பவரின் பெயர் Name of Account Holder	இந்தி கூடுப கணக்கு இலக்கங் Account Number	இந்தி தீவிர ஏடு கீழ் கணக்குத் திருக்கங்களை தேவி Date on which account was opened	நிபத்திக் கீழவு ஏடுத்தி வேலை விலைக்கீட்டை தேவி விலைத்து வது Balance at prescribed date
காலை விலைக்கீட்டை				

Have you, your spouse or any of your children* invested any money in Savings Certificates, Tax Reserve Certificates or Government Securities? If so state:-

iii. ඔහු සුදු ඒකී නාරංජා/ප්‍රේමිලුදු/ඇතු නො මෙන් යම් දැඩිවනු * පොරෝත්; ගෙවීමු විවිධ තො එවාන් දුරක්ෂ මෙන් ප්‍රාග්ධන නියමිත දේශීල රෙකුද තොවීගෙන යම් දුරක්ෂයාට. ග්‍රැන්ඩ් මෙන් ගුවූ මාන්‍යරයකට යම් වූදුන් තෙයට ද එකිනේ? රෙකු ධම්, උගෙන දැඩිත් වියෙක්ත් ප්‍රාග්ධන් -

தீ. மாது வழக்கங்கள் துவின அன்றை மாது பிள்ளைகளுள்¹ எவ்வும், எவ்விரும் தலையாறுக்கு, எவ்விரும் கய்ப்பிலிருப்பது அன்றை மேற்கண்டுமொக்கும் பத்திரிகைகள் மீது, காலேஜிகள் மீது அன்றை வேஷி பிள்ளைகளிலிருப்பின் மீது அல்லது அனாவளின் அன்றை அனாவற்ற அனாயால் கண்டதும் மீது ஏதேனும் பண்டைக்க கடன் கொடுக்கின்றிருக்கா? அந்வரியான், கரிமியில் :-

Have you, your spouse or any of your children* loaned any money to any individual, company or partnership on promissory notes, cheques or other security or on the hypothecation of movable or immovable property? If so state:-

ஈடுக்கூடியவர் கெட்ட கூடிய தடி வாங்கியினர் பொதுக் குழுமத்துப் பெயர்	ஈடுக்கூடிய கூடிய தடி வாங்கியினர் பொதுக் குழுமத்துப் பெயர்			
NAME AND ADDRESS OF BORROWER	Date and Amount loaned	Rate of Interest	No. and Date of Deed	Name of Notary
MR. S. RAMESH (M.T) LTD.	7,426.00/-			
ANBALAHENI RD, SEC-5	dated 21.3.18			
FOR BY: MR. S. RAMESH (M.T) LTD.				
MR. S. RAMESH (M.T) LTD.	1,654.400			
FOR BY: MR. S. RAMESH (M.T) LTD.				

7. ඔහු හෝ මින්න ගාරකව/යැම්බිජුරු, මායා හෝ මින්න යම් දෙකළඳා යුතු මෙයෙයි. මෙයෙයි හෝ වෘත්ත පාලු සක්‍රම එහිදී තෙවන මෙහෙයුම් විසින් මෙයෙයි —

தீர், உமது வளர்ந்தாகத் தூய்யை அப்படியும் உழவு பின்னைகளும்* என்றும், எவ்வென்றும் பங்குத்திருத்திகள், பங்குகள் அல்லது தொகுதிகள்-வை பத்திரிகைகள்? அவ்வளவில், அவ்வளவில் —

Do you, your spouse or any of your children* hold any stocks, shares or debentures? If so, enter:

கையிட சிறீநாள் கட பக்துக்கூடமலின் பெயர் Name of Shareholder	தொழில் நக் பகை பிரிவை கம்பனியின் பெயரும் முகவரியும் Name and Address of Company	ஒதுக்கோடியில் தங்கள் ஏவத்தின்கும்பொழுதும் பக்துக்கூடமின் எண் எண்ணாக Number of shares held	தீட்டு கால் இனாய் கோல்காத்தி தெதி Date of purchase
Mr. S. Chellappa, II			

8. இவர் கோடி வருவாயிலிருந்து அல்லது ஒரு குடும்பத்திற்கு* அல்லது விவரங்கள் யில் பூர்வத்திற்கு கூற விகிதம் கிடைக்கிறார்களா? இதை கொடும்பதை கீழ்க்கண்ட விவரங்கள் விவரம் கிடைக்கிறது.

நீங்கள் என்ன வருமானத்தை தீவிரமாக அம்லது உமது பீல்ஜீகளுக்கு^{**} எவ்வளவு ஏதுற்றும் தொழிலில் பூர்வத்திற்கு விவரம் கிடைக்கிறது? அவ்வளவிலிருந்து முதலிடத்திற்கு முழு விவரம் கிடைக்கிறது.

Have you, your spouse or any of your children* invested any monies, in any business venture? If so, give full particulars of such investment.

100

100

卷之三

2 - ප්‍රතිඵලී වාර්යෙල් දුනායය

Have you, your spouse or any of your children^a a safe deposit vault in any Bank? If so state name and address of Bank, date on which such vault was rented out, contents at prescribed date.

Compt. BOSTON BANK.

19.08.1987 - 19.08.1987

卷之三

343 GULF ROAD

三

Clement 6

Figure 1 shows the results of the simulation of the effect of varying the number of clusters on the performance of the proposed algorithm.

...and the other two were the same as the first.

Digitized by srujanika@gmail.com

1980-1981

1. *Leucanthemum vulgare* L. (Lam.)

Figure 1. The effect of the number of training samples on the performance of the proposed model.

12. අතරත්, (වැඩුණේ මොක්කු) මූලික ගේ රන් සේ රී ඔබට නෙ එහි දායාච්ඡාරුකායට/භාර්යාවට හෝ එකිනේ දීම් දැක්වා ඇත්තු ඇත්තු ඇත්තු ඇත්තු

திரேர், உழுவு வடிவ்களாகத் துணையோடு படித்து பின்னொல்கிடி¹ என்றுமோ நல்லகூலை, (பட்டாடிப்போட்ட அல்லது பட்டாடிட்டப்பாட்ட) விழிமுறைத்து கற்றன, நாசத்துவது அல்லது வெள்ளியைச் சொல்லுமாக அல்லது உணவுகளையாக வாய்த்திருக்கின்றிகளா? அவ்வாறுவிடுவிட, அத்தகைய பொருள்களையில் விவரங்களுடைக் கிருந.

Do you or your spouse or any of your children* own or possess jewellery, precious stones (cut or uncut), gold or silver? If so, give a description of such articles

卷之三十一

卷之三

www.ijerph.org | ISSN: 1660-4601 | DOI: 10.3390/ijerph17030894

Chemotherapy in the treatment of malignant glioma

13. ඔහුගේ විවෘත ප්‍රතිපාදන අයට ගැනීමෙන් යොමු කළ දැනුවත් මූලික ප්‍රතිචාර මෙහෙයුම් නොවේ නොවේ නොවේ

மூலம் உழை வழிக்கைகள் துணையோ அல்லது உழை பிள்ளைகளுக்கும் எனவுடையும் செப்டெஞ்சர் நாகரிகங்கள், மேஜ்டர்ஸ் பட்டத்துறை அல்லது விதிசாயகம் இருப்புக் கிழர் வகுக்கானது செய்துவரவேண்டுமென்று நினைவு செய்யப்படுகிறது.

Do you, your spouse or any of your children² own any motor vehicles, motor boats or other power driven vehicles? Yes _____

விவரம் அட்டையில் கொண்டுள்ள வகை	உருபு	கோரிக்கை எண் பதில் செய்யப்பட வேண்டும் இலக்கம்	தீவிரமாக கொண்டு வரப்படுத்த வேண்டும் தேதி
Type of Vehicle	Make	Registered No.	Date of purchase
சுற்றுப் பாதை வாகை	RENAULT	க. பு. 4	தே. 10. 10. 2017
சுற்றுப் பாதை வாகை	வாழ்வில் சூரிய நினைவு	க. பு. 5	தே. 10. 10. 2017

8. සෙ නො ඔබ ගාරයට/අව්‍යාපිත/ඇය හෝ ඔබ එම දරුවන්* යම් රූපාවනයක යම් මුදලුව අයෙකුතෙය කර තිබුණේ? එය තම් රූපාවනය පිළිබඳ සම්පූර්ණ විසින් යයෙන් -

* ඡ්‍යෙ, උග්‍ය සාම්ප්‍රදායක තුළෙන අවශ්‍ය උග්‍ය පිළිබඳවානුන් * ගැසුම් ගැනීමු නොමින් ප්‍රයෝගීයින් ගැනීමු ප්‍රයෝගීයින් මුදලුව සෙවනු ලබන නිර්මාණ ආයතනයින්, ප්‍රකාශ සිත්‍යාධ්‍යාත්මක තුළෙන නොවායුම් නුදු. අන්තරාය ප්‍රකාශ ප්‍රතිඵලිය මුදලුව සියලුම ප්‍රයෝගීයින් නුදු.

Had you, your spouse or any of your children* invested any monies in any business venture? If so, give full particulars of such investment.

.....

9. ඔබට නො ඔබට ගාරයට/අව්‍යාපිත/ඇය හෝ ඔබ එම දැනුවත්* විදෙසා නම් විස්තරී තිබුණේ? එය තීබා තම් රූපාවනය සිත්‍යාධ්‍යාත්මක දැනුවත් යයෙන් -

* ඡ්‍යෙ, උග්‍ය සාම්ප්‍රදායක තුළෙන අවශ්‍ය උග්‍ය පිළිබඳවානුන් * ගැසුම් නොමින් ප්‍රයෝගීයින් ගැනීමු ප්‍රයෝගීයින් මුදලුව සෙවනු ලබන නිර්මාණ ආයතනයින්, නාඩුන් පෙශනායුම්, අන්තරාය මොත්තුක්කායින් නොවායායුම් ප්‍රයෝගීයින් ගැනීමු ප්‍රයෝගීයින් නොවායුම් නිර්මාණයේ ප්‍රයෝගීයින් නොවායුම් නිර්මාණයේ ප්‍රයෝගීයින්.

Had you, your spouse or any of your children* any assets abroad? If so state the name of the country, nature of such assets and date of investment.

.....

10. සියලුහ දැනුවද මෙහෙයුම් යොමු කිරීමෙන් පාරෙන නිවුතු මෙහෙයුම් නො මුදලු හැවැරුදු විසින් නොවා මුදලු ප්‍රමාණය ද රු ආකෘතියෙන් මෙහෙයුම් නො යොමු නො ද දැනුවත් යයෙන්.

විනිශ්චයාත්මක තුළෙන අවශ්‍ය උග්‍ය පොරු ගැවීනු ඇතින් වැට්ටෙනාපිටියුත් උග්‍ය පොරු ගැවීනාපිටියුත් අන්තරාය ආයතනයින් පෙශනායුම් ප්‍රකාශනයායුම් ප්‍රයෝගීයින්.

Give details of your cash you had with you or in the custody of any other person at the prescribed date and state amount and name and address of such person.

..... APPENDIX

COMMERCIAL BANK SEPTEMBER 1947

343 (Graz. 20 M)

200-2 1962

卷之三

343 (Gard. 20 May)

Category No. 6

三

Miss B. M. K.

2000-2001

卷之三

1. *Leucosia* *leucostoma* *Leucosia* *leucostoma* *Leucosia* *leucostoma*

19. The following table gives the number of deaths from smallpox in the United States during the year 1800.

1000-10000

12. ආහාරණ (කුපු හෝ තොකුපු) මි. සීඩ් ගල් රහ් හෝ රුදී ඔබට හෝ සියලු උච්චා උච්චා ප්‍රාග්ධන තෙවත්/තාර්ගැට් හෝ සියලු එම දුටුවකුට ඇතියේ, තුනෙකෙන් ඔබ හෝ ඔබගේ උච්චා උච්චා/තාර්ගැට් හෝ සියලු දුටුවන් අඟුන්න යුතු නො ඇති දුටුවකු ඇති නො?

திரை உமது வர்த்தனைத் துணியோ உமது பின்னேகளில்⁴ எவ்வுமொ நாயகனே, (பூதான்தீட்டியாத அமல்வது பட்டினதீட்டியாத) சில்லமுறைத் தங்களே, நமக்கினது அவ்வது வெள்ளியைச் சிராந்தமாக அல்லது உண்ணமுயாக எடுத்திருக்கின்றனர்? அவ்வகையினின் அத்தனைய பொதுத்தனிகள் விவரத்தைத் தாருக.

Did you or your spouse or any of your children* own or possess jewellery, precious stones (cut or uncut), gold or silver? If so give a description of such articles.

Seventeen percent of the patients were in the 18-34 age group.

Did you, your spouse or any of your children* own any motor vehicles, motor boats or other power driven vehicles? If so, state:

三

ఎల్లప్పటికీ వెనుకున్న విషయాలలో అంతర్జాతీయ సమావేశాలు ఉన్నాయి.

— అందుల్లో ప్రాణికి కొన్ని విషాదాలు ఉన్నాయి. ఆమె దీనికి ప్రాణికి కొన్ని విషాదాలు ఉన్నాయి.

Give full particulars of all
the above mentioned goods.

... property owned or possessed by you, your spouse or any of your children* as at the prescribed date.

କୁଳିନୀରୁକ୍ତି ଅପାର କାଳିକାମିକାଙ୍କ ପରିବାର ଦୟାରେ ବିଦ୍ୟାର ଜୀବନକୁ
କମଳିତାରୁକ୍ତି କୁଳାମ ନିର୍ମାଣପିଲ ପିଲାଙ୍ଗରୁ ବିଭାଗରେ ତୁଳନା :—

In respect of Agricultural property give the following particulars :

குறிப்பு கட்டி நான் விரிவாக இருக்கிறேன் Name of Land	விரிசு ஏது விவரம் கூடி (பே. ரசித் கூடி உயர்வெளி) நான் கூடுமிகு விவரம் நான் விரிவாக (கூவிலை, இருப்புச் சுற்றுப்பியல்)	ஏதாவது கணக்கு ஏதாவது அளவு			ஒத்து கீடுகள் நான் விரிவாக ஏதாவது அளவு
		Mature	Immature	பிரிசுப் படாத்து	
கூவிலை கூடி	நான் விரிவாக இருக்கிறேன்				

කිඩිය ඇදග සම්බන්ධ පාල මහත් විභාග පෙරේ -

விடுதலை கொடுக்கவில்லை எனின்றால் —

In respect of house property state:

නුවරී තුව ංගම්පිටිය ගිණුව Name of Land	කොළඹ කොළඹ මත්තුපිටිය මියුරුව Assessment No.	ලැයික කුලුව පෙනුපාල වැඩෙන Rent received	දිනය දිනය ක්‍රමයක් ගෙනි Date of Construction
AVERUWANA ROAD GAMPADDE 5	16/4	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-
-	-	-	-

15. ඔහු සෙවී යාරකට / යළුම්පුර, ජයා සෙවී වෙත සහ දැනුවත් නිරියාවේ තුදුලන් බෝධා ඇතුළත් නිසුම් නො පෙන්වනු ලබයි? එයේ ප්‍රතිඵලිය යොදාගැනීමෙහි –

ஈ, உடுத் தாழ்வரையினர் அல்லது உடுத் பிள்ளைகள்* சங்கத் தீர்த்தங்கள் பணம் வாங் வாங்கியிருக்கின்றன? அதைத் தெரிவிக் கூறியிருக்கிறேன். - Had you, your spouse or any of your children* borrowed any money? - If so state:-

I, John Doe, do hereby solemnly, sincerely and truly declare and affirm/swear that the answers given and the statements made by me herein are true and accurate.

Burke

(ప్రాంతిక మాజులు) / సంకులింగం / Signature,

20 30 இது தீர்மானம் என்று கூறினால் அது போன்ற சட்ட நீண்ட வருடங்கள் கழிவு செய்யப்படுகிறது. ஆகவே அது தீர்மானம் என்று கூறினால் அது போன்ற சட்ட நீண்ட வருடங்கள் கழிவு செய்யப்படுகிறது.

ବ୍ୟାପକ କୋର୍ଟରେ/କୋର୍ଟ ଅଧିକାରୀଙ୍କ
କର୍ତ୍ତାଙ୍କ ଅଧିକାରୀଙ୍କ, କର୍ତ୍ତାଙ୍କ ନିମିଷାଙ୍କ,
Commissioner of Oaths/Justice of the Peace.

K.P.DAYARATNE
JUSTICE OF THE PEACE(WHOLE ISLAM)
59/3, Ambalawatta Rd., Negombo-Lumbar
Talangama North, Batticaloa
REG. NO. 0910/LAW/PIN/14/06

"ਪੰਜਾਬ ਦੀ ਸੀਰੀਜ਼" ਵਿੱਚੋਂ ਇੱਕ ਅਤੇ ਉਸ ਵਿੱਚੋਂ ਆਪਣੇ ਲੁਕਾਵਾਂ ਦੀਆਂ ਹਨ ਜੋ ਉਨ੍ਹਾਂ ਦੀ ਵਿਰਾਸਤੀ ਤਾਂ ਬੈਰਾਂ ਵਿੱਚ ਪ੍ਰਭਾਵ ਫੈਲਾਉਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ।

“சொத்துக்களும் போறுபட்டிரும்” என்பது இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேழ இருக்கின்ற சொத்துக்களும் போறுபட்டிரும் எனப் பெருவிழுவுடன் முழுமூலமாகவோ அல்லது பகுதியாகவோ வெளிப்படுத்தாவினால் சொத்துக்காக வைத்திருக்கப்படுவதும், வெளிப்படுத்தார் யென்பதற்கும் அத்தனைகளை நிறுவுதலும், வெளிப்படுத்தாக தொடர்புற்பும் காலியிருப்பின்போது வெளிப்படுத்தாவினும் அன்று வருஷங்களத் தீவிரமின் அவ்வகை பின்னொலின் பெயரில் தெள்ளப்பட்டதுமான ஏதேனும் அதைவிட வகுக்க விரும்புகிறது என்பதை நிறுவுதல் வெளியேழ இருக்கின்ற சொத்துக்களும் போறுபட்டிரும்”

⁴"assets and liabilities" means assets and liabilities in and outside Sri Lanka, and includes movable and immovable property owned by the declarant in whole or in part, any property in which the declarant has a beneficial interest and any property acquired by the declarant during the period to which the declaration relates, in the name of his spouse or child.

卷之三

“ పిల్లలకు తండ్రిలు” అన్నాడు—

'Children' means...

(d) මෙහෙයුම විවිධ උග්‍ර ප්‍රතිඵලියක් නො යොමු කළ තුළ ඇති ප්‍රතිඵලියක්

(iii) సమాజంలో వివరాలను ప్రాచీన రీతిలో ఉపాయాలు కల్పించడానికి దృష్టి.

(c) shoulders who are unmarried and under 18. 5

(c) ప్రయాణికు దృష్టికు లో తొండ వాగ్ ఏది లేది కి అవిన మాత్రమే ఉండి.

(ஆ) மூலம் படிநீர் குறித்த கால சமீபத்திரகா மற்றும் விவரங்களை படிநீரிடமில்லை என்று கருத்து

(b) children who are 18 years of age or over but under 21 years of age.

167 children who are 16 years of age or over but are dependant on their parent or parents

மாக்களாகும் : அத்துடும் மறுவேலியைப் பின்னால்நோய் அவ்வளவு மகன்வர்த்தக் குடும்பங்கள் சட்டத்தில் இரு மகன்வர்த்தகப்பட்டங்கள் பின்னாகவிடப்பட வள்ளுகிறது.

ପ୍ରକାଶକ ନିରମଳ ପବ୍ଲିଶର୍ସ

விளக்கக் குறிப்புகள் :

EXPLANATORY NOTES

1. එකත දැන වික තුවාප්පත් නම්

1. මින්නපුව තුළ සැක්කාලී නිකුත්ත් ඇත්තේ පිරිසුඩායා.

- (அ) பாரானுமான் உறுப்பினர்கள் ;

(ஆ) சாலூபதியினுடைய நியமிக்கப்பட்ட நிதிபதிகளும் பசுரங்கி அலுவலர்களும் ;

(இ) அமைச்சர்களின் அமைச்சரவையினுடைய நியமிக்கப்பட்ட பசுரங்கி அலுவலர்கள் ;

(ஈ) நிதித்துறை கேள்வு ஆணைக்குழுவிலுள்ள நியமிக்கப்பட்ட நிதித்துறை அலுவலர்களும் அட்வண்டப்பிடித்துறை அலுவலர்களும் ;

(ஊ) அமைச்சர்களினாலும் ஓராசாங்கத் தினைக்களாகவிளந்தும் பதவிநிலை அலுவலர்கள் ;

(ஓ) சமூகவின் நிலைக் கணிப்பினர்கள், உறுப்பினர்கள் அத்துறை பரிசுக்கூட்டுத்தாபனங்களின் பதவிநிலை அலுவலர்கள் ;

(ஒ) உள்ளுருதிகார சமூகவின் மேரியிசெய்யப்பட்ட உறுப்பினர்களும் பதவிநிலை அலுவலர்கள் ;

(ஏ) 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சாலூபதி தேர்தல்கள் சட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாரானுமான் நீதி தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அலுவது 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சமூகன் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அலுவது 1981 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க அபிவிருத்தி சமூகன் (தேர்தல்கள்) சட்டத்தின் கீழ் அலுவது உள்ளுருதிகார சமூகன் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தேர்தல்களின் தேர்தல்களின் தேர்தல்களுக்காக அனுகிரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பதவிநிலைச்சதுரங்கள் ;

(ஐ) தொழிற் சாங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்ட தொழிற் சாங்கங்களின் நிலைமேற்று வழங்கலர்கள் ;

(ஒ) 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சாலூபதி தேர்தல்கள் சட்டத்தின் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாரானுமான் நீதி தேர்தல்கள் சட்டத்தின் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சமூகன் தேர்தல்கள் சட்டத்தின் 1981 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க அபிவிருத்தி சமூகன் (தேர்தல்கள்) சட்டத்தின் கீழ் அலுவது உள்ளுருதிகார சமூகன் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தேர்தல்களின் தேர்தல்களில் தேர்தலுக்கிணப்ப பெயர் நியமனத் தொழிற் சாங்கங்களில் கீழ்ப்பட்ட உறுப்பினர்கள் ;

(ஓ) புதினத்தார்கள் கட்டளைகள் தீவின் 2 ஆம் பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ள தேர்தல்களில் வெளிப்படுத்துவதை சொல்யப்பட்டுள்ளதாக உள்ளுருதிகார சமூகங்களின் உரிமையாளர்கள், பத்திரிகைகள் அத்துறை பத்திரிகைப் பதாகுதி உறுப்பினர்கள் ;

(ஒ) 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கக் கம்பனிகள் எட்டத்தின் கீழ் விதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் நிலைமை, பணிப்பாளர்கள் அத்துறை பதவிநிலை அலுவலர்கள் இதற்கிணக் கெழுமிப்பள்ள மக்குகள் ஓராசாங்க அவைகள் கீழ்க்காணுமோசனங்கள் மற்றும் அவைகளுக்கு படிகள் என்று.

2. (a) Every person who is a 'Person to whom this Law applies' is required to make a first Declaration of his Assets and Liabilities as at the date on which he becomes a person to whom the Law applies.

This Declaration is required to be made within three (63) months of the date on which he becomes a person to whom the Law applies.

- (b) Every person who has made a first Declaration and continues to be a person to whom the Law applies is required to make an annual Declaration of his Assets and Liabilities as at the thirty-first day of March in each succeeding year.,

This Declaration is required to be made by the thirtieth day of June in such year and should also include a Declaration of his Assets and Liabilities as at the date he first became a person to whom this Law applies. (A person who has made his first Declaration as at any date, between the thirtieth day of September in any year and the thirty-first day of March in the succeeding year, is not required to make an annual Declaration for such succeeding year.

- (c) Candidates for elections, who are persons to whom this Law applies and who are required to make a Declaration of assets and liabilities as at the date of nomination as a candidate may make the Declaration on the date of nomination as a candidate or within 3 months thereof or, in the case of a successful candidate, before he functions or sits or votes in the office to which he is elected. Unsuccessful candidates, may make the Declaration within three months after the date of nomination.

3. 1988 ජාත්‍ය සංගමීය ප්‍රකාශ කිරීමේ (ජායාච්ච) රෙඛන 1988 අදාළීල මි 17 වන දින වූහැසුමක විය. 1988 දෙපාලිට මි 17 වන දින එම දොශක දෙහෙත් 1 වන පිටතෙන් 'ල' පිටු නිශ්චලීන ගණනාවේ අඩුත් අඩු ඇත් "රුහ්න අදාළ වින තැනැත්තෙනු ඔබට රැක විය".

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலங்கி, சொந்தக்களையும் போறப்பட்டிருந்து விவரிப்பதுதான் (கிருத்த) சட்டம் 1988 திசையில் 17 ஆம் தேதியின்று நூற்றுவர்க்கு வந்தது. 1988 திசையில் 17 ஆம் தேதியின்று மேலே குறிப்பு 1 இலங்கீ (எ) முதல் (ஒன்) என்ற வகுக்கிள்கச் சேர்வினாத்துவம் ஆக்கன் அத்தேதியின்று “சட்டம் ஏற்படுத்தாக்கள் ஆய்வுகளின்.”

கேள்வியான விபரங்களின் தகுதிக்கு இப்படிவத்திலூள்ள நிராகரணம் எதுவும் போதாமலிருக்குமாலும் அத்தகைய விபரங்கள் தனியானதோ அட்டவணையில் அல்லது அட்டவணைகளில் நாப்பானம்; ஆயிர் அத்தகைய எளவுமிகுஷம் இணக்கப்பட்ட அட்டவணைகளிலிருந்து கொன்ற குறிப்பிக் கேள்வப்படுகிறது. அத்தகைய அட்டவணைகளும் உயர்வு கைசியாப்பிரிப்பால் வேண்டும்.

If any of the columns in this form are insufficient for the particulars required, such particulars may be given in a separate schedule or schedules provided that appropriate reference is made to any such accompanying schedules in the return. Such schedules should also be signed by you.

Statement 1

Name and Address of Bank	Name of A/c Holder	A/c No.	Date A/c Opened	Bal. as at 31.3.17 (Rs.)
NDB Bank 103A, Dharmapala Mw. Colombo 7	Mr. S. and Mrs. K.E. Wickramarathne	217 C/A 462 S/A 1092 C/A	10.06.10 29.04.10 01.07.10	495,520 615,810
Public Bank 340, R.A. de Mel Mw. Colombo 3	Mr. E. Wickramarathne	1001 C/A	AUG. 2005	2,000 (LKR)
Bank of Ceylon Jinny Plaza, Galle Rd., Col. 4 York St., Col. 1	E. and K.L. Wickramarathne	39 C/A 15 S/A 967 NRFC USD 194 NRFC GBP	Jan. 1979 Jun. 2002 Feb. 1989 18	1,114,114 1,160,160 1,630,630 18
Parliament Branch	E. Wickramarathne	157 S/A	Oct. 2016	163,600

Schedule 2

Name of Shareholder	Name of Company	No. of Shares held	Date of Purchase
Mr. Wickramaratne	Corporate Equity Fund	3268 units	Mar-93
	Royal Ceramics	1100	May-94
	People's Merchant Bank	100	Apr/May 1994
	Lanka Milk Foods	100	
	Aqualia (Pvt) Ltd	780,000	Aug-04
	Induced Lanka (Pvt) Ltd	828,237	Jul-06
Mrs. K. Wickramaratne			
	ACME	390	May '07/July '04
	DFCC	54	Nov '91
	Royal Ceramics	20	Mar-94
	Tangerine Beach Hotel	1020	July '90/May '07
	Aqualia (Pvt) Ltd	780,000	Aug-04
	Induced Lanka (Pvt) Ltd	828,237	Jul-06
	Sihala Piyasa (Pvt) Ltd	1	Aug-05

Schedule 3

Name and Address of Bank	Name of Ac Holder	K/C No.	Date A/c Opened	Balance as at 26.2.00 (Rs.)
Sid. Chartered Bank, 111 Maya Avenue, Colombo 6	Mrs. E. and Mrs. K. E. Wickramaratne		May 99	460,524
NDB Bank 103 A, Dharmapala Maw. Colombo 7	Mr. E. and Mrs. K. E. Wickramaratne	1002 - 5/A C/A	Oct-01 Sep. 2002	34,913 11,383
Public Bank 340, R.A. de Mel Maw. Colombo 3	Mr. E. Wickramaratne	3001 C/A 111 loan	Aug 2005 Jul-06	2,832,974 OP 599,972 loan outstanding
Citibank 65 C, Dharmapala Maw. Colombo 7	Eray/Kishlani Wickramaratne	004 C/A 006 S/A 529 NRFC GBP 675 502 NRFC USD	Mar-84 Mar-84 Apr 04 Mar-03	5,18 279 48 52
Bank of Ceylon Unity Plaza, Galle Rd., Col 4	E and K. E. Wickramaratne	012 D/A	Jan-04	0
York St., Col 1				

KEY
 C/A - Current Account
 S/A - Savings Account
 D/A - Debit Tax Foreign Account

